



2023

වාර්ෂික කාර්ය සාධන වාර්තාව
வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
Annual Performance Report

පාර්ලිමේන්තුවේ
ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලය
ශ්‍රී ජයවර්ධනපුර කෝට්ටේ

பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான்
அலுவலகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே

Office of the Chief Government Whip of Parliament
Sri Jayewardenepura -Kotte

2023 ஆண்டிற்குரிய வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகம்
செலவினத் தலைப்பு இலக்கம் - 018

உள்ளடக்கம்

- அத்தியாயம் 01 - நிறுவன விபரம்
- அத்தியாயம் 02 - முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கு
- அத்தியாயம் 03 - ஆண்டிற்குரிய முழுமையான நிதி செயலாற்றுகை
- அத்தியாயம் 04 - செயலாற்றுகை குறிகாட்டிகள்
- அத்தியாயம் 05 - பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடைந்துகொள்வதற்கான செயலாற்றுகை
- அத்தியாயம் 06 - மனிதவள விபரம்
- அத்தியாயம் 07 - இணக்கப்பாட்டு அறிக்கை

01 அத்தியாயம் - நிறுவன விபரம்

1.1 அறிமுகம்

- பாராளுமன்ற அரசாங்கக் கட்சிமுதற்கோலாசான் அலுவலகம் இலங்கைப் பாராளுமன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றாகும்.
- பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அரசாங்கப் பணிகளுக்கு முக்கியத்துவமளித்து அரசாங்கக் கட்சியின் அனைத்துப் பணிகளையும் திட்டமிடல், ஒழுங்குசெய்தல் மற்றும் அப்பணிகளை மேற்கொள்வதை ஒருங்கிணைப்புச் செய்தல், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்புச் செய்தல் என்பன இந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.
- இதன் போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் ஏனைய அனைத்துத் திணைக்களங்கள் என்பவற்றுடன் பரஸ்பர நட்புடன் உள்ளகப் பணிகளை ஒருங்கிணைப்புச் செய்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.
- அவ்வாறே, அரசாங்கக்கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றிய விழிப்பூட்டல், குழுக் கூட்டங்களுக்கு அழைத்தல், எதிர்வரும் காலங்களுக்குரிய நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட ஏனைய விசேட சந்தர்ப்பங்களின் போதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தல் என்பன அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அலுவலகத்தின் பிரதான பொறுப்பாகும்.
- ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை கவனத்திற்கொள்ளும் போது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அலுவலகம் என்பது, பாராளுமன்றத்தின் உள்ளே மிகவும் முக்கியத்துவமிக்க பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாக அமைந்துள்ளதுடன், அதன்போது அரசாங்கக்கட்சியின் முதற்கோலாசானுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளமையால் பிரதி முதற்கோலாசான்கள் இருவர் மற்றும் உதவி முதற்கோலாசான்கள் மூவர் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.2 நோக்கு,செயற்பணி மற்றும் குறிக்கோள்கள்

நோக்கு :

சனநாயகத்தின் சிறந்த பெறுபேறுகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு சட்டவாக்கத்தின் பணிகளை மிகவும் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு உதவும் அரசாங்கத்தின் முன்னணி நிறுவனமாக அமைதல்.

செயற்பணி :

மிகவும் முன்னேற்றமிக்க உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட அலுவலக சூழலினுள் வினைத்திறனான, தேர்ச்சிமிக்க, திருப்திகரமான, சிறந்த நபர்களுக்கு இடையிலான தொடர்பினைக் கொண்ட, பயன்மிக்க பதவியணியினால் பாராளுமன்றத்தின் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானுடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகபூர்வ பணிகள், தற்போதைய அரசாங்கத்தின் சக்தி மற்றும் அபிமானம் என்பன பாதுகாக்கப்படும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் நிறைவேற்றுவதல்.

குறிக்கோள்கள் :

இந்த அலுவலகத்தின் பணிகள் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானின் ஆலோசனை மற்றும் கட்டளைகள் என்பவற்றிற்கேற்ப இயங்கி வருகின்றன. அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்துப் பாராளுமன்ற அலுவல்களும் மிகவும் வினைத்திறன் மற்றும் பயன்மிக்க முறையிலும் மேற்கொள்வதற்கு இந்த அலுவலகத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற சட்டங்கள், சட்ட வரைவுகள், கட்டளைகள், ஒழுங்குவிதிகள் மற்றும் ஏனைய பிரேரணைகள் என்பவற்றினை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்குசெய்தல் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தினுள் மற்றும் அதற்கு வெளியே அரசாங்ககட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது பங்களிப்பினை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் வழிநடாத்துதல்.

1.3 பிரதான பணிகள்

- பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்ற அரசாங்கப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்ககட்சியின் அனைத்துப் பணிகளையும் திட்டமிடும்போது உதவுதல், ஒழுங்குசெய்தல் மற்றும் அப்பணிகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஒருங்கிணைப்புச் செய்தல், வழிநடத்துதல் மற்றும் கண்காணித்தல்.
- பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கின்ற சட்ட வரைவுகள், கட்டளைகள், ஒழுங்குவிதிகள் மற்றும் ஏனைய பிரேரணைகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்தல்.
- **2021.07.27** ஆம் திகதிய இலக்கம் **21/நானாவித(045)** உடைய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தினுள் புதிய சட்டங்களை அறிமுகம் செய்யும் போதும் மற்றும் புதிய சட்ட திருத்தங்களின் போதும் அதனுடன் தொடர்புடைய எண்ணக்கரு பத்திரங்களை அமைச்சரவையினால் அனுமதித்ததன் பின்னர், இறுதி சட்ட வரைவினை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக அரசாங்கக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு சமர்ப்பிப்பதற்குத் தேவையான பணிகளை ஒழுங்குசெய்து கொடுத்தல்.
- அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக அரசாங்கக் கட்சியின் கௌரவ உறுப்பினர்களை விழிப்பூட்டல், செயலமர்வுகள் நடாத்துதல் மற்றும் கொள்கைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான உதவியினை வழங்குதல்.
- பாராளுமன்றத்தில் அரசாங்ககட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டங்களை ஒழுங்குசெய்தல், எதிர்வரும் காலத்திற்குரிய நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நிகழ்ச்சிநிரல் என்பவற்றினைத் தயாரித்தல், கூட்டங்கள் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பேணிவருதல், அவற்றினை கௌரவ அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகித்தல் மேலும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக பின்னூட்டல் செய்தல்.
- பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் தினங்களில் கூட்டநடப்பெண்ணை பேணிவருவதற்கு கௌரவ உறுப்பினர்களை வரவழைப்பதற்குத் தேவையான பணிகளை ஒழுங்குசெய்தல் மற்றும் அடிக்கடி கௌரவ உறுப்பினர்கள் உள் வருகை மற்றும் வெளிச்செல்லல் தொடர்பாகக் கண்காணித்தல்.

- செய்தியாளர் மாநாடுகளை அழைத்தல் மற்றும் அறிவித்தல்களை வெளியிடல்.
- பாராளுமன்ற உறுப்பினர்களினால் வாய்மூல விடை எதிர்பார்க்கின்ற வினாக்கள் சமர்ப்பித்துள்ளபோது குறித்த அமைச்சுடன் ஒருங்கிணைப்புச் செய்து பெற்றுக்கொள்ளும் பதிலை கௌரவ முதற்கோலாசானுக்கு வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்த கௌரவ அமைச்சரின் சார்பாக கௌரவ முதற்கோலாசானுக்குப் பதிலளிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்குசெய்தல்.
- பாராளுமன்ற விவாதங்களின் போது, அரசாங்கக் கட்சியின் சார்பாக பங்கேற்கும் கௌரவ அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய உரையாற்றும் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல் மற்றும் அவர்களுக்குரிய காலத்தினை ஒதுக்குதல்.
- பாராளுமன்ற விவாதங்களின் பங்கேற்கும் அரசாங்கக்கட்சி உறுப்பினர்களுக்குத் தேவையான பின்னணி அறிக்கைகள், சட்டங்கள், ஒழுங்குவிதிகள், வர்த்தமானி அறிவித்தல்கள் ஆகிய தகவல்களை வழங்குதல்.
- பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் என்பவற்றில் பங்கேற்றல், கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்களுக்கேற்ப பணிகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குசெய்தல்.
- பாராளுமன்றத்தின் கௌரவ சபை முதல்வர் மற்றும் சபை முதல்வர் அலுவலகத்துடன் ஒருங்கிணைப்புச் செய்து அரசாங்கக்கட்சியின் பணிகளை திறம்பட ஒழுங்குசெய்தல் மற்றும் கண்காணித்தல்.
- பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் உள்ளிட்ட ஏனைய அனைத்துத் திணைக்களங்களுடனும் பரஸ்பர நட்புறவுடன் உள்ளகப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளல்.
- பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புகள் இடம்பெறும்போது அதற்காக அரசாங்கக்கட்சி உறுப்பினர்களை அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

- வருடாந்த வரவு செலவுதிட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்துடன் ஒன்றிணைந்து தேவையான நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்தல்.
- கௌரவ அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வெளிநாட்டு விடுமுறை விண்ணப்பங்கள் தொடர்பான சிபாரிசுகளைச் சமர்ப்பித்தல்.

1.4 ஒழுங்குக் குறிப்பு

ஒழுங்குக் கட்டமைப்பு :


பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசானின் ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளை அமுல்படுத்தல் பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசானின் செயலாளர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் இடம்பெறுகின்றது. அதற்காக சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர், உதவி செயலாளர்கள் இருவர் கணக்காளர் ஒருவர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் துணை புரிகின்றனர்.

இலக்கம் அப/21/0999/302/019 மற்றும் 2021.06.21 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் கௌரவ முதற்கோலாசானின் ஊடகச் செயலாளராக புதிய பதவியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக 2016 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கக்கட்சியின் பிரதி முதற்கோலாசான் பதவிகள் இரண்டும் மற்றும் உதவி முதற்கோலாசான் பதவிகள் 3 உருவாக்குவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த அனைத்துப் பதவிகளுக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் கௌரவ பிரதி முதற்கோலாசான்கள் இருவருக்கும் மற்றும் கௌரவ உதவி முதற்கோலாசான்கள் மூவருக்கும் உரிய பதவியணி 2022.12.31 ஆம் திகதியளவில் பின்வருமாறு அமைந்துள்ளதுடன், மொத்த பதவியணி 96 பேர் ஆகும்.

பதவி	அனுமதிக்கப்பட்ட பதவியணி பதவிகள்	பதவிகளின் எண்ணிக்கை	தற்போதுள்ள எண்ணிக்கை	வெற்றிடங்களின் எண்ணிக்கை
பிரதி முதற்கோலாசான் பதவிகள் 02 இற்குரிய பதவியணி	பிரதி முதற்கோலாசான்	02	02	-
	பிரத்தியேகச் செயலாளர்	02	02	-
	ஒருங்கிணைப்புச் செயலாளர்	02	02	-
	ஊடகச் செயலாளர்	02	02	-
	மக்கள் தொடர்பு அலுவலர்	02	02	-
	முகாமைத்துவ உதவியாளர்	06	06	-
	சாரதி	04	04	-
	அலுவலக பணியாளர்	04	04	-
உதவி முதற்கோலாசான் பதவிகள் 03 இற்குரிய பதவியணி	உதவி முதற்கோலாசான்	03	03	-
	பிரத்தியேகச் செயலாளர்	03	03	-
	பிரத்தியேக உதவியாளர்	03	03	-
	முகாமைத்துவ உதவியாளர்	12	11	01
	அலுவலக பணியாளர்	06	06	-

அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் அமைப்புக் கட்டமைப்பு



02 அத்தியாயம் - முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கு

2.1 நிறைவேற்றிய பிரதான பணிகள்

- 2023 ஆம் ஆண்டிலே பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சிக் குழுக் கூட்டங்கள் பின்வருமாறு 23 நாத்தியுள்ளதுடன், அந்த கூட்டங்களின் அறிக்கைகளைத் தயாரித்து அதிமேதகு சனாதிபதி அவர்கள், கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள், கௌரவ சபைமுதல்வர் அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மாதம்	திகதிகள்
சனவரி	17
பெப்ரவரி	08, 21
மார்ச்	07, 20, 21
ஏப்ரல்	24
மே	08, 22
யூன்	05, 20, 28
யூலை	05, 17
ஆகஸ்ட்	07, 22
செப்டெம்பர்	04, 19
ஒக்டோபர்	02, 17
நவம்பர்	16, 13
திசெம்பர்	11

- அரசாங்கக்கட்சிகுழுக் கூட்டங்களின் போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சட்டமூலங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் பொருட்டு தேவையான தகவல்களை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அதற்குத் தேவையான செயலமர்வுகளை ஒழுங்கு செய்தல்.

- **2021.07.27** ஆம் திகதிய இலக்கம் **21/நானாவித(045)** உடைய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தினுள் புதிய சட்டங்களை இயற்றும் போது மற்றும் புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் போது அரசாங்கக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் என்பவற்றினை பெற்றுக்கொடுப்பதற்காக 05 சந்தர்ப்பங்களின் போது அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
- 2023 ஆம் ஆண்டிலே பாராளுமன்றம் நடைபெற்ற நாட்களில் நடாத்திய விவாதங்களின் போது மற்றும் பாராளுமன்ற ஒத்திவைப்புவேளை விவாதங்களின் போது, அரசாங்கக்கட்சி சார்பாக உரையாற்றுவதற்குள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் விவாதத்திற்கு நேரம் ஒதுக்குதல் என்பவற்றுடன் விவாதத்திற்குத் தேவையான முக்கிய தகவல்கள் மற்றும் தரவுகள் என்பவற்றினை கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையின் பின் வருகின்ற வாரத்தின் செவ்வாய்க்கிழமை நாள் முதல் நான்கு நாட்கள் மற்றும் மூன்றாம் வாரத்தில் நான்கு நாட்கள் என்றவாறு மாதத்தில் எட்டு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு பாராளுமன்ற வாரத்திலும் அல்லது நாளிலும் நிகழ்ச்சித்திட்டங்களை கட்சித்தலைவர்கள் தீர்மானித்ததன் பின்னர் அதுபற்றி கௌரவ அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டுவதற்கும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அறிவிப்பதற்கும் பதவியணியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கடிதங்கள், மின்னஞ்சல், குறுந்தகவல்கள், **Viber, Whatsapp** மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக அடிக்கடி கௌரவ அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விழிப்பூட்டல்கள் செய்யப்பட்டுள்ளன.
- பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கின்ற சட்டங்கள் தொடர்பான விவாதங்களின் போது தேவையான பின்னணி அறிக்கைகளை வழங்கி அரசாங்கக்கட்சியின் கௌரவ அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டல்கள் செய்யப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வு நாட்களிலும் பதில் எதிர்பார்க்கும் கேள்விகள் தொடர்பாக உரிய அமைச்சிடம் பதில்களைப் பெற்றுக்கொண்டு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒருங்கிணைப்புச் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வாய்மூல விடையளிப்பதுடன் சம்பந்தப்பட்ட கௌரவ அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற சபையில் இல்லாத சந்தர்ப்பங்களின் போது அந்த கௌரவ அமைச்சரின் சார்பாக கௌரவ முதற்கோலாசானுக்கு பதில் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்குசெய்து கொடுக்கப்பட்டன.

- அவ்வாறு கௌரவ அமைச்சர்கள் வாய்மூல விடையளிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு வருகைத் தராத சந்தர்ப்பங்களில் அந்த கௌரவ அமைச்சரின் சார்பாக கௌரவ முதற்கோலாசான் பதிலளிக்கும் பட்சத்தில், வினா எழுப்புகின்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் கேட்கப்படுகின்ற மேலதிக வினாக்களை, உரிய அமைச்சரின் கவனத்திற்குத் கொண்டு செல்லல் மற்றும் பதிலளிப்பதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ஏற்பாடு செய்தல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் ஒத்திவைப்புவேளைப் பிரேரணைகள் மற்றும் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களின் போது மற்றும் கௌரவ பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் தொடர்பில் குறித்த அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சரின் அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சியின் மற்றும் எதிர்கட்சியின் கௌரவ உறுப்பினர்கள், அமைச்சரின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பிரத்தியேக பதவியணி ஆகியோரது தொலைபேசி இலக்கங்கள், பெக்ஸ் இலக்கங்கள் மற்றும் முகவரிகள் (கொழும்பு மற்றும் வெளி மாவட்ட) தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றினை எமது அலுவலகத்தினால் தயாரித்து அது உடனுக்குடன் இற்றைப்படுத்தி பேணிவரப்படுகின்றது. வேறு நிறுவனங்களினால் தகவல்கள் கோரும் சந்தர்ப்பங்களின் போது அத்தகவல்கள் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- 2024 ஆம் ஆண்டின் பாராளுமன்ற அமர்வு நாட்கள் தொடர்பான விபரம் அடங்கிய நாட்காட்டியை அனைத்து கௌரவ உறுப்பினர்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மற்றும் தேவையான அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

- பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் நாட்களில் அரசாங்கக்கட்சியைச் சேர்ந்த கௌரவ உறுப்பினர்களின் பங்கேற்பினை கண்காணிக்கும் பொருட்டு இந்த அலுவலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில், அலுவலர்களின் நுழைவாயில், பொதுமக்களின் நுழைவாயில் ஆகிய இடங்களில் கடமையில் ஈடுபடுத்தியதுடன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வ அறையில் கடமையாற்றி பின்னூட்டல் பணிகளை மேற்கொண்டனர்.
- வாக்கெடுப்புக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது அரசாங்கக்கட்சியின் வாக்கினை பதிவுசெய்தல் பற்றிய தகவல்கள் இந்த அலுவலக உத்தியோகக்கர்களை ஈடுபடுத்தி அறிக்கைகள் ஊடாக பெற்றுக்கொண்டு அவை முதற்கோலாசானுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
- தேவையான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கக்கட்சியின் கௌரவ உறுப்பினர்களுக்கு அவசர தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், அவர்களுடன் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- அரசாங்கக்கட்சியின் கௌரவ உறுப்பினர்களின் வரவு ஆவணம் பேணிவரப்படல் மற்றும் மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு வருகைத் தராதிருப்பதற்கு எதிர்பார்க்கும் கௌரவ உறுப்பினர்களின் விடுமுறை பிரேரணையை சமர்ப்பித்தல் (அரசியலமைப்புச் சட்டத்தின் 66(ஊ) உறுப்புரையின் பிரகாரம்).
- அரசாங்கக்கட்சியின் கௌரவ உறுப்பினர்களின் விவாதங்கள் அடங்கிய இறுவட்டுக்களை (CD) கௌரவ உறுப்பினர்களின் வேண்டுகோள்களின் பிரகாரம் வழங்குதல். மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- கௌரவ உறுப்பினர்களினால் இந்த அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கின்ற கோரிக்கைகளுக்கேற்ப ஆவணப் பணிகள் மற்றும் தட்டச்சுப் பணிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

- கௌரவ உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக சமர்ப்பிக்கின்ற வெளிநாட்டு விடுமுறை விண்ணப்பங்களை அரசாங்கக்கட்சியின் முதற்கோலாசானின் சிபாரிசுடன் அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கும் மற்றும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
- தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் மரணங்களின் போதும் மற்றும் முன்னாள் கௌரவ உறுப்பினர்களின் மரணங்களின் போதும் அரசாங்கக்கட்சியின் முதற்கோலானானின் சார்பாக அனுதாபச் செய்திகளை வழங்குதல், மலர் வளையங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- மேற்குறிப்பிட்டவாறு அலுவலகத்தின் செயலாற்றுகையை உயர்த்துவதற்காக பௌதீக வளங்கள் மற்றும் மனிதவளங்கள் என்பவற்றினை வினைத்திறனாகவும் பயன்மிக்கவாறும் பயன்படுத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் எடுத்ததுடன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் அவற்றினைகண்காணிப்புச் செய்தனர்.
- பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்ற சந்தர்ப்பங்களின் போது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொடுப்பதனை ஒருங்கிணைப்புச் செய்யும் பொருட்டு இந்த அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வ அறையின் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

.....

எம்.டப்ளியூ. ஜகத் குமார

அரசாங்கக்கட்சி முதற்கோலாசானின் செயலாளர்

பிரதான கணக்கீட்டு அலுவலர்

அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகம்

இலங்கைப் பாராளுமன்றம்

2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
நிதிச் செயலாற்றுகைக் கூற்று

திருத்தப்பட்ட ஒதுக்கீடு 2023		குறிப்பு	உண்மை நிலை	
			2023	2022
ரூ.			ரூ.	ரூ.
-	வருமானப் பெறுகைகள்		-	-
-	வருமான வரி	1	-	-
-	உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி	2	-	-
-	சர்வதேச வர்த்தகம் மீதான வரிகள்	3	-	-
-	வரியில்லாத வருமானங்களும் ஏனையவையும்	4	-	-
-	மொத்த வருமானப் பெறுகைகள் (அ)		-	-
-	வருமானமற்ற பெறுகைகள்		-	-
-	திறைசேரி பணிமுற்பணங்கள்		143,494,690	124,043,535
-	வைப்புகள்		954,943	-
-	முற்பணக் கணக்குகள்		2,931,851	2,271,662
-	ஏனைய பிரதான பேரேட்டு கணக்கின் பெறுகைகள்		-	-
-	மொத்த வருமானம் அல்லாத பெறுகைகள் (ஆ)		147,381,484	126,315,197
-	மொத்த வருமானப் பெறுகைகளும் வருமானம் அல்லாத பெறுகைகளும் இ = (அ)+(ஆ)		147,381,484	126,315,197
-	திறைசேரிக்கான அனுப்பீடு (ஈ)		35,675	18,287
-	தேறிய வருமானம் கிடைப்பளவு மற்றும் வருமானம் அல்லாத கிடைப்பளவு உ = (இ)-(ஈ)		147,345,809	126,296,910
-	கழி : செலவினம்			
-	மீண்டுவரும் செலவினம்		-	-
92,000,000	சம்பளம், கூலி, மற்றும் ஏனைய ஊழியர் அலுவலங்கள்	5	84,198,250	77,563,837
65,100,000	ஏனைய பொருட்கள் சேவைகள்	6	55,095,902	43,673,211
600,000	மானியங்கள், கொடைகள் மற்றும் மாற்றல்கள்	7	423,543	411,874
-	வட்டிக் கொடுப்பனவுகள்	8	-	-
-	ஏனைய மீண்டுவரும் செலவினம்	9	-	-
157,700,000	மொத்த மீண்டுவரும் செலவினம் (ஊ)		139,717,695	121,648,923
1,250,000	மூலதன செலவினம்			
850,000	மூலதனச் சொத்துக்களின் புனரமைப்பும், மேம்படுத்தலும்	10	1,019,570	427,010
-	மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு	11	828,100	250,000
-	மூலதன மாற்றல்கள்	12	-	-
-	நிதிச் சொத்துக்களின் கொள்வனவு	13	-	-
200,000	திறன் விருத்தி	14	145,500	96,000
-	ஏனைய மூலதனச் செலவினங்கள்	15	-	-
2,300,000	மொத்த மூலதனம் செலவினம் (எ)		1,993,170	773,010
2,500,000	வைப்புக் கொடுப்பனவுகள்		954,943	-
	முற்பணக் கொடுப்பனவுகள்		2,315,003	1,768,015
	ஏனைய பிரதான பேரேட்டுச் செலவினம்		-	-
	மொத்தபிரதான பேரேட்டுச் செலவினம் (ஏ)		3,269,946	1,768,015
	மொத்த செலவினம் ஐ = (ஊ)+(எ)+(ஏ)		144,980,811	124,189,948
-	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மீதி ஓ = (உ)- (ஐ)		2,364,998	2,106,962
	பணிமுற்பண சரிப்படுத்தல் அறிக்கையின்படி மீதி		2,364,998	2,106,962
	திசெம்பர் 31ல் உள்ளவாறான பணிமுற்பண மீதி		-	-

2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான
நிதி நிலைமைக் கூற்று

குறிப்பு	உண்மை நிலை	
	2023 ரூபா	2022 ரூபா
நிதி சொத்துக்கள் அற்றது		
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணம்	ஏசீஏ-6 65,894,308	65,324,862
நிதி சொத்துக்கள்		
முற்பணக் கணக்குகள்	ஏசீஏ-5/5ஏ 5,621,349	6,040,847
காசு மற்றும் காசக்குச் சமனானவை	ஏசீஏ-3 -	-
மொத்த சொத்துக்கள்	71,515,657	71,365,709
தேறிய சொத்துக்கள் / உரிமைப் பங்கு		
திறைசேரிக்கு தேறிய சொத்துக்கள்	5,621,349	6,040,847
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரண ஒதுக்கம்	65,894,308	65,324,862
வடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கம்	ஏசீஏ-5பீ	
நடைமுறைப் பொறுப்புக்கள்		
வயப்புக் கணக்குகள்	ஏசீஏ-4 -	-
திக்கப்படாத பணிமுற்பண மீதி	ஏசீஏ-3 -	-
மொத்தப் பொறுப்புக்கள்	71,515,657	71,365,709

மக்க இலக்கம் 8 முதல் 25 வரை ஏசீஏ 1 முதல் ஏசீஏ 7 வரையான மாதிரிப் படிவங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்குத் தகவல்கள் மற்றும் குறிப்புகளின்/பின்னிணைப்புகளின் பக்க இலக்கம் 26 முதல் 31 வரை உள்ளடங்கியுள்ள ஏனைய கணக்குக் குறிப்புகளின் விவரமும் இந்த இறுதிக் கணக்குகளில் உள்ளடங்கிய பகுதியாகும். இந்த நிதிக்கூறுக்களைத் தயாரிக்கும் போது பொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்கியதாக மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளையில் இங்கு நிதிக்கூறுக்களின் குறிப்புகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு, மிகவும் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மேலேயுள்ள இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள், அது தொடர்பான கணக்குக் குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குத் தகவல்கள் திறைசேரிப் புத்தகங்களுடன் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை அங்கீகரிக்கக்கூடாத உடன்படுகின்றது என்பதையும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

நிதி நிருவாகத்திற்காக வினைத்திறன்மிக்க உள்ளாக நிருவாகத் தொகுதியொன்று அறிக்கையிடும் நிறுவனத்தில் காணப்படுகின்றது எனவும் நிதி நிருவாகத்திற்காக உள்ளக நிருவாகத் தொகுதியின் செயற்திறனை மேற்பார்வை செய்வதற்கும் அதற்கு அமைவாக அங்கீகரிக்கக்கூடிய வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவாறு மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அடிக்கடி விளம்புகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

Jagath

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்

M.W. Jagath Kumara
Secretary to the Chief Government Whip
Parliament of Sri Lanka
331 Jayewardenepura Kotte.

Jagath

கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:

M.W. Jagath Kumara
Secretary to the Chief Government Whip
Parliament of Sri Lanka
331 Jayewardenepura Kotte.

Dilhani

பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர்
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)

M.M.P. Dilhani Warnakulasooriya
Accountant
Office of the Chief Government Whip of
Parliament
Parliament, 331 Jayewardenepura - Kotte

2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான
காசுப் பாய்ச்சல் கூற்று

	உண்மை	
	2023 ரூபா	2022 ரூபா
தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
மொத்த வரிப் பெறுகைகள்	-	-
கட்டணங்கள், தண்டப்பணங்கள், தண்டனைகள் மற்றும் உத்தரவுப் பத்திரங்கள்	-	-
இலாபம்	-	-
வருமானம் அல்லாத பெறுகைகள்	-	-
ஏனைய வருமான தலைப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட வருமானம்	-	-
கிடைக்கப்பெற்ற கட்டுநிதி	143,494,690	124,043,535
முற்பணங்களை அறவிலை	-	-
வைப்புக்களின் பெறுகை	954,943	-
செயற்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (அ)	144,449,633	124,043,535
கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு		
ஆளுக்குரிய வேதனங்கள் மற்றும் தொழிற்பாட்டுக் கொடுப்பனவுகள்	139,204,652	121,224,749
மானியங்களும் மாற்றுக் கொடுப்பனவுகளும்	423,543	411,874
ஏனைய செலவினத் தலைப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம்	-	-
திறைசேரிக்குத் தீர்க்கப்பட்ட பணிமுற்பணம்	35,675	18,287
முற்பணக் கொடுப்பனவு	1,837,650	1,615,615
வைப்புக் கொடுப்பனவு	954,943	-
தொழிற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காசு (ஆ)	142,456,463	123,270,525
தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (இ)=[(அ)-(ஆ)]	1,993,170	773,010
முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
வட்டி	-	-
பங்கு இலாபம்	-	-
உரிமை இழந்த ஏற்பாடுகள் மற்றும் பொளதீக சொத்துக்களின் விற்பனை	-	-
உப கடன்கள் மீதான அறவிடுகள்	-	-
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (ஈ)	-	-
கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு:		
முலதன செலவினம்	1,993,170	773,010
முதலீட்டுச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் காசு (உ)	1,993,170	773,010
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (ஊ)=[(ஈ)-(உ)]	(1,993,170)	(773,010)
தொழிற்பாடுகள் மற்றும் முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (எ)=[(அ)+(ஊ)]	-	-
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
உள்ளூர்க் கடன்கள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள்	-	-
பெற்ற நன்கொடைகள்	-	-
நிதி நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (ஏ)	-	-
கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு:		
உள்ளூர்க் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்	-	-
நிதிச் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காசு (ஐ)	-	-
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (ஒ)=[(ஏ)-(ஐ)]	-	-
காசில் ஏற்பட்ட தேறிய அசைவு (ஐ)=[(எ)+(ஒ)]	-	-
ஐனவரி 01 ஆம் திகதியிலுள்ளவாறான ஆரம்ப காசு மீதி	-	-
திசெம்பர் 31ஆம் திகதியிலுள்ளவாறான இறுதிக் காசு மீதி	-	-

3.4 நிதிக் கூற்றுக் குறிப்புகள் தொடர்பான அறிக்கையிடலின் அடிப்படை

1) அறிக்கையிடல் காலப் பகுதி

2023 சனவரி 01 முதல் திசம்பர் 31 வரையிலான காலப் பகுதி இந்த நிதிக் கூற்றிற்கான காலப்பகுதியாகும்.

2) அளவீட்டு அடிப்படை

நிதிக் கூற்றுக்கள் வரலாற்றுக் கிரயத்தின் மீது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சில சொத்துக்கள் வரலாற்றுக் கிரயம் மீள் மதிப்பீடு செய்த பெறுமதிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. பிறவழிகளில் குறிப்பிடாதவிடத்து கணக்குகளைத் தயாரித்தல் மேம்படுத்திய காசு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

நிதிக் கூற்றுக்கள் இலங்கை ரூபாவில் கிட்டிய ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

3) வருமானத்தை இனங்காணல்

பரிமாற்றப்படுகின்ற மற்றும் பரிமாற்றப்படாத வருமானங்கள் அவை கிடைக்கவேண்டிய காலப் பகுதியைக் கருத்திற்கொள்ளாது, காசு கிடைக்கும் காலப் பகுதியில் வருமானமாகக் கொள்ளப்படும்.

4) ஆதனங்கள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்களை இனங்காணல் மற்றும் அளவிடல்

சொத்துக்களுக்குரிய எதிர்கால பொருளாதார நன்மைகள் நிறுவனத்திற்குக் கிடைப்பதாக உறுதியொன்று உள்ளபோது அல்லது அச்சொத்துக்களை நம்பகத்தன்மையுடன் அளவிட முடியுமானபோது அந்தச் சொத்துக்கள், ஆதனங்கள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள் என இனங்காணப்படும்.

சொத்துக்கள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள் இனங்காணப்படுவதுடன் செலவின மாதிரி தொடர்புபடாத சந்தர்ப்பங்களின் போது மீள் மதிப்பீடு செய்த பெறுமதி பயன்படுத்தப்படுகின்றது.

5) ஆதனங்கள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்களின் இருப்பு

இந்த இருப்புக்கணக்கு ஆதனங்கள், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள் தொடர்பான கணக்காகும்.

6) காசும் காசு சார்ந்தவையும்

2023 திசம்பர் 31 ஆம் திகதியன்றுள்ள உள்நாட்டுநாணயம் மற்றும் காசுகள் காசும் காசுசார்ந்தவையாகவும் உள்ளன.

3.5 வருமான சேகரிப்பு பற்றிய செயலாற்றுகை

ரூ. ,000

வருமானக் குறியீடு	வருமானக் குறியீட்டு விபரம்	வருமான மதிப்பீடு		ஒன்றுதிரட்டப்பட்ட வருமானம்	
		ஆரம்ப மதிப்பீடு	இறுதி மதிப்பீடு	அளவு (ரூ.)	இறுதி வருமான மதிப்பீட்டின் % ஆக
		ஏற்படையதன்று			

3.6 ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளை பயன்படுத்துதல் செயலாற்றுகை

ரூ. ,000

ஏற்பாட்டு வகை	ஒதுக்கிய ஏற்பாடு		உண்மைச் செலவினம்	பயன்படுத்திய ஏற்பாடுகள், முடிவுறுத்தப்பட்ட இறுதி ஏற்பாட்டுத் தொகையின் % ஆக
	ஆரம்ப ஏற்பாடு	இறுதி ஏற்பாடு		
மீண்டுவரும் மூலதனம்	159,000 1,000	157,700 2,300	139,718 1993	89% 86%

3.7 நி.பி. 208 இன் பிரகாரம், பிற அமைச்சுக்கள்/திணைக்களங்களின் பிரதிநிதி ஒருவராக இத்திணைக்களத்திற்கு/மாவட்டச் செயலகத்திற்கு/மாகாணசபைக்கு வழங்கிய ஏற்பாடுகள்

ரூ. ,000

தொடர் இல.	ஏற்பாடு கிடைத்த அமைச்சு/திணைக்களம்	ஏற்பாட்டின் நோக்கம்	ஏற்பாடு		உண்மைச் செலவினம்	பயன்படுத்திய ஏற்பாடுகள் முடிவுறுத்தப்பட்ட இறுதி ஏற்பாட்டுத் தொகையின் % ஆக
			ஆரம்ப ஏற்பாடு	இறுதி ஏற்பாடு		

3.8 நிதி அல்லாத சொத்துக்களை அறிக்கையிடுதல் பற்றிய செயலாற்றுகை

ரூ.,000

சொத்துக் குறியீடு	குறியீட்டு விபரம்	31.12.2022 திகதியன்று பொருள் கணக்கெடுப்பு அறிக்கையின் பிரகாரம் மீதி	31.12.2022 திகதியன்று நிதித் தர அறிக்கையின் பிரகாரம் மீதி	எதிர்காலத்தில் கணக்கீட்டிற்குரிய	முன்னேற்றம் % ஆக அறிக்கையிடல்
9151	கட்டிடமும் பொருத்திகளும்	ஏற்படையதன்று			
9152	இயந்திர உபகரணங்கள்	65,894	65,894	இல்லை	100%
9153	காணி	ஏற்படையதன்று			
9154	கற்பலனாகாத சொத்துக்கள்	ஏற்படையதன்று			
9155	உயிரியல் ரீதியான சொத்துக்கள்	ஏற்படையதன்று			
9160	அரைகுறை வேலை	ஏற்படையதன்று			
9180	குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள்	ஏற்படையதன்று			

3.9 கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இறுதி அறிக்கை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

04 அத்தியாயம் - செயலாற்றுகை குறிகாட்டிகள்

4.1 நிறுவனத்தின் செயலாற்றுகைக் குறிகாட்டிகள் (தொழிற்பாட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு)

விசேட சுட்டிகள்	எதிர்பார்த்த வெளியீட்டின் சதவீதமாக (%) உண்மையான வெளியீடு		
	100%-90%	89%-75%	74%-50%
1. பாராளுமன்ற வினாக்களுக்குப் பதில்களைப் பெற்றுச் சமர்ப்பித்தல்	100%		
2. பாராளுமன்ற விவாதங்களின் போது, அரசாங்கக்கட்சி சார்பாக பங்கேற்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் காலம் ஒதுக்குதல்.	100%		

05 அத்தியாயம் - பேண்தகு அபிவிருத்தி இலக்ககளை (SDG) அடைவதற்கான செயலாற்றுகை

5.1 இனங்காணப்பட்ட பேண்தகு வலுவாதார இலக்குகள்

அரசாங்க உத்தேச பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து, அரசாங்க கொள்கை வட்டத்தினுள் அரசாங்கத்தின் பணிகளை ஒழுங்கு செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் என்பன அரசாங்கக் கட்சிமுதற்கோலாசான் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதன் பிரகாரம் பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்காக மறைமுகமாக பங்களிப்புச் செலுத்துகின்றது.

06 அத்தியாயம் - மனிதவள விபரம்

6.1 பதவியணி முகாமைத்துவம்

	அனுமதிக்கப்பட்ட பதவியணியின் எண்ணிக்கை	தற்போதுள்ள பதவியணியின் எண்ணிக்கை	வெற்றிடம்/(மிகை)
சிரேஷ்ட	05	03	02
மூன்றாம் நிலை	06	06	-
இரண்டாம் நிலை	14	13	01
ஆரம்ப நிலை	20	20	-

6.2 நிறுவனத்தின் செயலாற்றுகையின் நிமித்தம் மனிதவள குறைபாட்டிற்கு அல்லது மிகைக்கான காரணம் :-

அனுமதிக்கப்பட்ட பதவியணிக்கு ஏற்ப வருடாந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை மிகவும் வரையறுக்கப்பட்டு காணப்படுவதனால் மனிதவள முகாமைத்துவத்தின் ஊடாக அலுவலக பணிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது.

6.3 மனிதவள அபிவிருத்தி

நிகழ்ச்சித் திட்டத்தின் பெயர்	பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை	நிகழ்ச்சித் திட்டத்தின் கால எல்லை	மொத்த முதலீடு (ரூ.'000)		நிகழ்ச்சித் திட்டத்தின் தன்மை (உள்ளூர் / வெளிநாட்டு)	முடிவு/ பெற்றுக்கொண்ட அறிவு*
			உள்ளூர்	வெளி நாட்டு		
அலுவலகத்தின் அனைத்து அலுவலர்களுக்கும் பாராளுமன்றத்தினால் நடாத்தப்பட்ட விழிப்புட்டல் நிகழ்ச்சித் திட்டம்	40	2023.04.21			உள்ளூர்	அலுவலர்களின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றினை மேம்படுத்திக் கொள்ளல்.
அலுவலக சாரதிகளுக்கான மோட்டார் தொழில்நுட்ப அறிவு தொடர்பான பயிற்சி பாடநெறி	02	2023.05.02			உள்ளூர்	சேவையின் நிமித்தம் மற்றும் அவசர தேவையின் போது தேவைப்படும் அடிப்படை தொழில்நுட்ப அறிவினைப் பெற்றுக்கொடுத்தல்
அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளுக்கான அரசு வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான பயிற்சி செயலமர்வு – சீனா (உதவிச் செயலாளர் - திரு. டப்.ஏ.ஐ.எம். காஞ்சன)	01	2023.07.08 2023.07.24		119, 0325	வெளிநாட்டு	அரசாங்க சேவையின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றினை மேம்படுத்திக் கொள்ளல்
உள்ளகக் கணக்காய்வு முறை தொடர்பான கோட்பாடுகள் பற்றிய பயிற்சி (திரு. எம்.கே.எம். பண்டார)	01	2023.07.27 2023.07.28	7.5		உள்ளூர்	உள்ளகக் கணக்காய்வு பணிகளை சரியாக செய்தல் மற்றும் கணக்காய்வு அறிக்கைகளை சரியாக தயாரித்தல்
Higher National Diploma in Public Procurement and contract Administration (SLIDA – D. Warnakulasooriya)	01	2023.09.06	69		உள்ளூர்	சேவைக்குரிய அறிவினைப் பெற்றுக்கொள்ளல்

07 அத்தியாயம் - இணக்கப்பாட்டு அறிக்கை

தொடர்புபடுத்த வேண்டிய தேவை	இணக்கப்பாட்டு நிலை (இணங்குகிறது/இணங்கவில்லை)	இணங்கவில்லை எனின் அதற்கான விளக்கம்	இணங்காமை எதிர்காலத்தில் தவிர்ந்துக் கொள்வதற்கு முன்மொழிகின்ற சீராக்கச் செயற்பாடுகள்
1. பின்வரும் நிதிக் கூற்றுக்கள்/கணக்குகள் உரிய தினத்தன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.			
1.1 வருடாந்த நிதிக் கூற்று	இணங்குகின்றது.		
1.2 அரசாங்க அலுவலர்களின் முற்பணக் கணக்கு	இணங்குகின்றது.		
1.3 தொழில் முயற்சி மற்றும் உற்பத்தி முற்பணக் கணக்கு (வர்த்தக முற்பணக் கணக்கு)	-		
1.4 களஞ்சிய முற்பணக் கணக்கு	-		
1.5 விசேட முற்பணக் கணக்கு	-		
1.6 பிற	-		
2. புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைப் பராமரித்தல் (நி.பி 445)			
2.1 பொது நிருவாகச் சுற்றறிக்கை 267/2018 இன் பிரகாரம் நிலையான சொத்துக்கள் ஆவணத்தை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.2 ஆளுக்குரிய வேதனாதிகள் ஆவணம் /ஆளுக்குரிய வேதனாதி அட்டைகள் என்பவற்றினை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.3 கணக்காய்வு விசாரணை ஆவணங்களை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.4 உள்ளகக் கணக்காய்வு ஆவணங்களை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.5 அனைத்து மாதாந்த கணக்குச் சாராம்சங்களையும் (CIGAS) தயாரித்து உரிய தினத்தன்று பொது திறைசேரியிடம் சமர்ப்பித்தல்.	இணங்குகின்றது.		
2.6 காசோலைகள் மற்றும் காசுக் கட்டளைகள் ஆவணத்தை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.7 இன்வென்ட்ரி ஆவணத்தை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.8 கையிருப்பு ஆவணத்தை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.9 சேத நட்ட ஆவணத்தை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.10 பொறுப்புக்கள் ஆவணத்தை இற்றைப்படுத்தி பேணிவருதல்.	இணங்குகின்றது.		
2.11 துணைப் பத்திர புத்தக ஆவணத்தை (GA-N20) இற்றைப்படுத்தி பேணிவருதல்	இணங்குகின்றது.		

3. நிதிக் கட்டுப்பாட்டிற்கான பணிகளை மேம்படுத்தல் (நி.பி.135)			
3.1 நிதி அதிகாரங்களை நிறுவனத்தினுள் பகிர்ந்தளித்திருத்தல்.	இணங்குகின்றது.		
3.2 நிதி அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் பற்றி நிறுவனத்திற்குள் விழிப்புட்டி இருத்தல்.	இணங்குகின்றது.		
3.3 சகல கொடுக்கல் வாங்கல்களும் இரண்டு அலுவலர்கள் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஊடாக அனுமதிக்கப்படும் வகையில் அதிகாரம் பகிரப்பட்டிருத்தல்.	இணங்குகின்றது.		
3.4 2014.05.11 ஆம் திகதிய இலக்கம் 171/2004 உடைய அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் பிரகாரம், அரசாங்க சம்பள மென்பொருள் பொதியைப் பயன்படுத்தும் போது கணக்காளர்களின் கட்டுப்பாட்டிற்கேற்ப செயற்படல்.	இணங்குகின்றது.		
4 வருடாந்தத் திட்டமிடலைத் தயாரித்தல்			
4.1 வருடாந்த தொழிற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல்.	இணங்குகின்றது.		
4.2 வருடாந்த பெறுகைத் திட்டத்தைத் தயாரித்தல்.	இணங்குகின்றது.		
4.3 வருடாந்த உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தைத் தயாரித்தல்.	-		
4.4 வருடாந்த மதிப்பீடுகளைத் தயாரித்து தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்திடம் (NBD) உரிய தினத்தன்று சமர்ப்பித்தல்	இணங்குகின்றது.		
4.5 வருடாந்த காசுப் பாய்ச்சல் சுற்றினை உரிய தினத்தன்று திறைசேரி தொழிற்பாட்டுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்திருத்தல்.	இணங்குகின்றது.		
5. கணக்காய்வு விசாரணைகள்			
5.1 கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் நிர்ணயித்துள்ள தினத்தன்று, அனைத்து கணக்காய்வு விசாரணைகளுக்கும் பதிலளித்திருத்தல்.	இணங்குகின்றது.		
6. உள்ளகக் கணக்காய்வு			
6.1 நி.பி.134(2) DMA/ 1-2019 இன் பிரகாரம் வருட ஆரம்பத்தில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர், உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தைத் தயாரித்தல்.	இணங்குகின்றது.		
6.2 சகல உள்ளகக் கணக்காய்வு அறிக்கைக்கும் ஒருமாதம் வழங்கி பதிலளித்திருத்தல்.	இணங்குகின்றது.		
6.3 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 40(4) துணைப் பிரிவின் பிரகாரம் அனைத்து உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகளினதும் பிரதிகள் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	இணங்குகின்றது.		

6.4 நிதிப் பிரமாணம் 134(3) இன் பிரகாரம், அனைத்து உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகளினதும் பிரதிகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது	இணங்குகின்றது.		
7 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு			
7.1 DMA சுற்றறிக்கை 1-2019 இன் பிரகாரம், ஆகக் குறைந்தது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் 04 உரிய ஆண்டினுள் நடாத்தி இருத்தல்.	இணங்குகின்றது.		
8 சொத்து முகாமைத்துவம்			
8.1 இலக்கம் 01/ 2017உடைய சொத்து முகாமைத்துவ சுற்றறிக்கையின் 07 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம், சொத்துக்களை கொள்வனவு அல்லது விற்பனை செய்தல் பற்றிய தகவல்கள் கொம்பட்ரோலர் ஜெனரல் அலுவலகத்திடம் சமர்ப்பித்திருத்தல்.	இணங்குகின்றது.		
8.2 மேற்படி சுற்றறிக்கையின் 13 ஆவது பிரிவின் பிரகாரம், அந்தச் சுற்றறிக்கையின் நடவடிக்கை முறைகளை அமுல்படுத்துவதனை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக பொருத்தமான ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமித்து அந்த அலுவலர் பற்றிய தகவல்களை கொம்பட்ரோலர் ஜெனரல் அலுவலகத்திடம் வழங்கி இருத்தல்.	இணங்குகின்றது.		
8.3 அரசநிதிச் சுற்றறிக்கை இலக்கம் 05/2016 இன் பிரகாரம் பொருள் கணக்கெடுப்பினை நடாத்தி உரிய அறிக்கையினை குறித்த தினத்தன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பித்திருத்தல்.	இணங்குகின்றது.		
8.4 வருடாந்த பொருள் கணக்கெடுப்பின் மூலம் வெளிவந்த மிகை, குறை மற்றும் பிற சிபாரிசுகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலத்தினுள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.	இணங்குகின்றது.		
8.5 பயன்படுத்த முடியாத பொருட்களை அகற்றுதல் நி.பி. 722 இன் பிரகாரம் மேற்கொள்ளல்.	இணங்குகின்றது.		
9. வாகன முகாமைத்துவம்			
9.1 குழும வாகனங்களுக்குரிய நாளாந்த பயண குறிப்புக்கள் மற்றும் மாதாந்த சாராம்ச அறிக்கை என்பவற்றினைத் தயாரித்து உரிய தினத்தன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பித்தல்.	இணங்குகின்றது.		
9.2 வாகனம் செயலிழந்து 06 மாத்திற்கு குறைந்த காலப் பகுதியினள் அகற்றி இருத்தல்.	இணங்குகின்றது.		
9.3 வாகன லொக் புத்தகங்களை பேணி அவற்றினை இற்றைப்படுத்தி வருதல்.	இணங்குகின்றது.		

9.4 சகல வாகன விபத்துக்கள் தொடர்பாகவும் நி.பி. 103,104,109, மற்றும் 110 இன் பிரகாரம் செயற்படுத்தல்.	இணங்குகின்றது.		
9.5 2016.12.29 ஆம் திகதிய இலக்கம் 2016/30 உடைய பொது நிருவாகச் சுற்றறிக்கையின் 3.1 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கை முறைகளின் பிரகாரம் வாகனங்களின் எரிபொருள் எரிதலை மீள் பரிசோதனை செய்தல்.	இணங்குகின்றது.		
9.6 குத்தகைக் காலப் பகுதியின் பின்னர், குத்தகை வாகனங்களை லொக் புத்தகங்களின் முழுமையான உரிமையினை உரிமை மாற்றிப் பெற்றிருத்தல்.	இணங்குகின்றது.		
10 வங்கிக் கணக்கு முகாமைத்துவம்			
10.1 உரிய தினத்தன்று வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுக்களைத் தயாரித்து அவற்றினை உறுதிப்படுத்தி அவற்றினை கணக்காய்விற்சுச் சமர்ப்பித்திருத்தல்.	இணங்குகின்றது.		
10.2 மீளாய்வு ஆண்டிலே அல்லது அதற்கு முன்னைய ஆண்டுகளில் இருந்து கீழ் கொண்டுவரப்பட்ட செயலிழந்த வங்கிக் கணக்குகளை சீராக்கம் செய்திருத்தல்.	இணங்குகின்றது.		
10.3 வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுக்களின் மூலம் வெளிவந்த மற்றும் சீராக்கம் செய்ய வேண்டி இருந்த மீதிகள் தொடர்பில் நி.பி. பிரகாரம் செயற்பட்டு அந்த மீதிகளை ஒருமாத காலப் பகுதியினுள் தீர்த்திருத்தல்.	இணங்குகின்றது.		
11 நிதி ஏற்பாடுகளின் உபயோகம்			
11.1 ஒழுங்கு செய்திருந்த ஏற்பாடுகளை அவற்றின் வரையறையை தாண்டாதவாறு செலவு செய்திருத்தல்.	இணங்குகின்றது.		
11.2 நி.பி. 94(1) இன் பிரகாரம், ஒழுங்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளில் பயன்படுத்திய பின்னர் ஆண்டின் இறுதியில் மீதி ஏற்பாடுகளை வரையறையினை மீறாதவாறு பொறுப்புக்களைத் தீர்த்தல்.	இணங்குகின்றது.		
12 அரசாங்க உத்தியோகத்தார்களின் முற்பணக் கணக்கு	இணங்குகின்றது.		
12.1 வரையறைகளுக்கு இசைவுறல்.	இணங்குகின்றது.		
12.2 நிலுவையாக இருந்தகடன் மீதி பற்றிய காலப் பகுப்பாய்வு செய்யப்பட்டிருத்தல்.	இணங்குகின்றது.		
12.3 ஒரு வருடத்திற்கு மேலாக இருந்து வருகின்ற நின்றகடன் மீதியை தீர்த்திருத்தல்.	இணங்குகின்றது.		
13 பொது வைப்புக் கணக்கு			
13.1 காலாவதியான வைப்புக்கள் தொடர்பில் நி.பி. 571 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல்.	இணங்குகின்றது.		
13.2 பொது வைப்புக்களுக்கான கட்டுப்பாட்டுக் கணக்குகளை இற்றைப்படுத்தி பேணிவரல்.	இணங்குகின்றது.		

14 முற்பணக் கணக்குகள்			
14.1 மீளாய்வு ஆண்டின் இறுதியில் காசேட்டின் மீதி திறைசேரி தொழிற்பாட்டுத் திணைக்களத்திற்கு மாற்றி இருத்தல்.	இணங்குகின்றது.		
14.2 நி.பி. 371 இன் பிரகாரம் வழங்கிய தற்கால பணிகளுக்கான இடைக்கால முற்பணம், அப்பணிகள் முடிவடைந்து ஒருமாத காலத்தினுள் தீர்க்கப்பட்டிருத்தல்.	இணங்குகின்றது.		
14.3 நி.பி. 371 இன் பிரகாரம் அனுமதிக்கப்பட்ட வரையறையைத் தாண்டாதவாறு தற்கால பணிகளுக்கான இடைக்கால முற்பணம் வழங்கி இருத்தல்.	இணங்குகின்றது.		
14.4 முற்பணக் கணக்கின் மீதி, திறைசேரியின் புத்தகங்களுடன் மாதாந்தம் இணக்கம் காணல்	இணங்குகின்றது.		
15. வருமானக் கணக்கு			
15.1 உரிய ஒழுங்குவிதிகளுக்கேற்ப, திரட்டிய வருமானத்தில் இருந்து மீள் செலுத்தல்கள் மேற்கொண்டிருத்தல்.	-		
15.2 திரட்டி இருந்த வருமானம், வைப்புக் கணக்கிற்கு வரவுவைக்காது நேரடியாகவே வருமானத்தில் வரவு வைத்திருத்தல்.	-.		
15.3 நி.பி. 176 இன் பிரகாரம் நிலுவை வருமான அறிக்கைகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பித்திருத்தல்.	-		
16. மனிதவள முகாமைத்துவம்	-		
16.1 அனுமதிக்கப்பட்ட பதவியணி வரையறையினுள் பதவியணியை பேணிவரல்.	இணங்குகின்றது.		
16.2 பதவியணியின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் கடமைப் பட்டியல் எழுத்து மூலம் வழங்கி இருத்தல்.	இணங்குகின்றது.		
16.3 20.09.2017 ஆம் திகதிய MSD சுற்றறிக்கை இலக்கம் 04/2017இன் பிரகாரம் சகல அறிக்கைகளும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்திருத்தல்.	இணங்குகின்றது.		
17 பொது மக்களுக்கு தகவல்களை வழங்குதல்.			
17.1 தகவல் அறியும் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் தகவல் அலுவலர் ஒருவரை நியமித்து தகவல் வழங்கும் ஆவணம் ஒன்றினை இற்றைப்படுத்தி வேணிவரல்.	இணங்குகின்றது.		
17.2 நிறுவனம் பற்றிய தகவல்கள் அதன் இணையத் தளத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதூடன், இணையத் தளத்தின் ஊடாக அல்லது மாற்று வழிகளின் ஊடாக நிறுவனம் பற்றிய பொதுமக்களின் பாராட்டுக்கள் /முறைப்பாடுகள் என்பவற்றினைத் தெரிவிப்பதற்கு வசதியளித்திருத்தல்.	இணங்குகின்றது.		

<p>17.3 தகவல் அறியும் சட்டத்தின் 08 மற்றும் 10 ஆவது பிரிவுகளின் பிரகாரம் ஆண்டிற்கு இரு முறை அல்லது ஆண்டிற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பித்திருத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>18 பிரசைகள் பிரகடனத்தை செயற்படுத்தல்.</p>			
<p>18.1 இலக்கம் 05/2008 மற்றும் 05/2018(1) உடைய பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் பிரசைகள்/ சேவைப் பெறுநர் பிரகடனம் ஒன்றினைத் தயாரித்து செயற்படுத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>18.2 அச்சுற்றறிக்கையின் 2.3 பந்தியின் பிரகாரம், பிரசைகள் /சேவைப் பெறுநர் பிரகடனம் ஒன்றினைத் தயாரித்தல் மற்றும் அமுல்படுத்தல் பற்றிய பணிகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்காக நிறுவனத்தினால் முறைமை ஒன்றினைத் தயாரித்திருத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>19 மனித வளத் திட்டத்தைத் தயாரித்தல்.</p>			
<p>19.1 2018.01.24 ஆம் திகதிய பொதுநிருவாகச் சுற்றறிக்கை இலக்கம் 02/2018 இன் இணைப்பு 02 மாதிரியை அடிப்படையாகக் கொண்டு மனிதவள திட்டமொன்றினைத் தயாரித்திருத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>19.2 பதவியணியின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் ஒருவருடத்திற்கு ஆகக் குறைந்தது 12 மணித்தியாலத்திற்குக் குறையாத பயிற்சி வாய்ப்பு ஒன்றினை மேற்படி மனிதவளத் திட்டத்தினுள் உறுதிப்படுத்தி இருத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>19.3 மேற்படி சுற்றறிக்கையின் இணைப்பு 01 இல் காணப்படுகின்ற மாதிரியை அடிப்படையாகக் கொண்டு முழு பதவியணிக்கும் வருடாந்த செயலாற்றுகை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>19.4 மேற்படி சுற்றறிக்கையின் 6.5 ஆம் பந்தியின் பிரகாரம் மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல், இயலாவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அபிவிருத்தி செய்தல், திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல் பற்றிய பொறுப்பினை வழங்கி சிரேஷ்ட அலுவலர் ஒருவரை நியமித்திருத்தல்.</p>	<p>இணங்குகின்றது.</p>		
<p>20 கணக்காய்வு பந்திகளுக்கு பதிலளித்தல்.</p>			
<p>20.1 கடந்த ஆண்டிற்குரிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வெளியிட்ட கணக்காய்வு பந்திகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை திருத்தம் செய்தல்</p>	<p>இணங்குகின்றது.</p>		

முற்றும்

2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
நிதிச் செயலாற்றுகைக் கூற்று

திருத்தப்பட்ட ஒதுக்கீடு 2023	குறிப்பு	உண்மை நிலை			
		2023	2022		
ரூ.		ரூ.	ரூ.		
-	வருமானப் பெறுகைகள்	-	-		
-	வருமான வரி	1	-	ஏசீஏ-1	
-	உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி	2	-		
-	சர்வதேச வர்த்தகம் மீதான வரிகள்	3	-		
-	வரியில்லாத வருமானங்களும் ஏனையவையும்	4	-		
-	மொத்த வருமானப் பெறுகைகள் (அ)	-	-		
-	வருமானமற்ற பெறுகைகள்	-	-		
-	திறைசேரி பணிமுற்பணங்கள்	143,494,690	124,043,535	ஏசீஏ-2	
-	வைப்புகள்	954,943	-	ஏசீஏ-4	
-	முற்பணக் கணக்குகள்	2,931,851	2,271,662	ஏசீஏ-5	
-	ஏனைய பிரதான பேரேட்டு கணக்கின் பெறுகைகள்	-	-		
-	மொத்த வருமானம் அல்லாத பெறுகைகள் (ஆ)	147,381,484	126,315,197		
-	மொத்த வருமானப் பெறுகைகளும் வருமானம் அல்லாத பெறுகைகளும் இ = (அ)+(ஆ)	147,381,484	126,315,197		
-	திறைசேரிக்கான அனுப்பீடு (ஈ)	35,675	18,287		
-	தேறிய வருமானம் கிடைப்பளவு மற்றும் வருமானம் அல்லாத கிடைப்பளவு உ = (இ)-(ஈ)	147,345,809	126,296,910		
-	கழி : செலவினம்				
-	மீண்டுவரும் செலவினம்	-	-		
92,000,000	சம்பளம், கூலி, மற்றும் ஏனைய ஊழியர் அலுவலங்கள்	5	84,198,250	ஏசீஏ-2(ii)	
65,100,000	ஏனைய பொருட்கள் சேவைகள்	6	55,095,902		
600,000	மானியங்கள், கொடைகள் மற்றும் மாற்றல்கள்	7	423,543		
-	வட்டிக் கொடுப்பனவுகள்	8	-		
-	ஏனைய மீண்டுவரும் செலவினம்	9	-		
157,700,000	மொத்த மீண்டுவரும் செலவினம் (ஊ)	139,717,695	121,648,923		
1,250,000	முலதன செலவினம்				
850,000	முலதனச் சொத்துக்களின் புணரமைப்பும், மேம்படுத்தலும்	10	1,019,570		ஏசீஏ-2(ii)
-	முலதனச் சொத்துக்களின் கொள்வனவு	11	828,100		
-	முலதன மாற்றல்கள்	12	-		
-	நிதிச் சொத்துக்களின் கொள்வனவு	13	-		
200,000	திறன் விருத்தி	14	145,500		
-	ஏனைய முலதனச் செலவினங்கள்	15	-		
2,300,000	மொத்த முலதனம் செலவினம் (எ)	1,993,170	773,010		
2,500,000	வைப்புக் கொடுப்பனவுகள்	954,943	-	ஏசீஏ-4	
-	முற்பணக் கொடுப்பனவுகள்	2,315,003	1,768,015	ஏசீஏ-5	
-	ஏனைய பிரதான பேரேட்டுச் செலவினம்	-	-		
-	மொத்தபிரதான பேரேட்டுச் செலவினம் (ஏ)	3,269,946	1,768,015		
-	மொத்த செலவினம் ஐ = (ஊ+எ+ஏ)	144,980,811	124,189,948		
-	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மீதி ஓ = (உ-ஐ)	2,364,998	2,106,962		
-	பணிமுற்பண சரிப்படுத்தல் அறிக்கையின்படி மீதி	2,364,998	2,106,962	ஏசீஏ-7	
-	திசெம்பர் 31ல் உள்ளவாறான பணிமுற்பண மீதி	-	-	ஏசீஏ-3	



2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான
நிதி நிலைமைக் கூற்று

குறிப்பு	உண்மை நிலை		
	2023 ரூபா	2022 ரூபா	
நிதி சொத்துக்கள் அற்றது			
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணம்	ஏசீஏ-6	65,894,308	65,324,862
நிதி சொத்துக்கள்			
முற்பணக் கணக்குகள்	ஏசீஏ-5/5ஏ	5,621,349	6,040,847
காசு மற்றும் காசுக்குச் சமனானவை	ஏசீஏ-3	-	-
மொத்த சொத்துக்கள்		71,515,657	71,365,709
தேரிய சொத்துக்கள் / உரிமைப் பங்கு			
திறைசேரிக்கு தேரிய சொத்துக்கள்		5,621,349	6,040,847
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரண ஒதுக்கம்		65,894,308	65,324,862
வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கம்	ஏசீஏ-5பீ		
நடைமுறைப் பொறுப்புக்கள்			
வைப்புக் கணக்குகள்	ஏசீஏ-4	-	-
தீர்க்கப்படாத பணிமுற்பண மீதி	ஏசீஏ-3	-	-
மொத்தப் பொறுப்புக்கள்		71,515,657	71,365,709

பக்க இலக்கம் 8 முதல் 25 வரை ஏசீஏ 1 முதல் ஏசீஏ 7 வரையான மாதிரிப் படிவங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்குத் தகவல்கள் மற்றும் குறிப்புகளின்/பின்னிணைப்புகளின் பக்க இலக்கம் 26 முதல் 31 வரை உள்ளடங்கியுள்ள ஏனைய கணக்குக் குறிப்புகளின் விபரமும் இந்த இறுதிக் கணக்குகளில் உள்ளடங்கிய பகுதியாகும். இந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்கியதாக மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளையில் இங்கு நிதிக்கூற்றுக்களின் குறிப்புகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு, மிகவும் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மேலேயுள்ள இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள், அது தொடர்பான கணக்குக் குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குத் தகவல்கள் திறைசேரிப் புத்தகங்களுடன் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை அந்தத் தொகைகளுடன் உடன்படுகின்றது என்பதையும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

நிதி நிருவாகத்திற்காக வினைத்திறன்மிக்க உள்ளக நிருவாகத் தொகுதியொன்று அறிக்கையிடும் நிறுவனத்தில் காணப்படுகின்றது எனவும் நிதி நிருவாகத்திற்காக உள்ளக நிருவாகத் தொகுதியின் செயற்திறனை மேற்பார்வை செய்வதற்கும் அதற்கு அமைவாக அந்தத் தொகுதியை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவாறு மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அடிக்கடி மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.


பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி :
திகதி :
M.W. Jagath Kumara
Secretary to the Chief Government Whip
Parliament of Sri Lanka
Sri Jayewardenepura Kotte.

27.02.2024


கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி :
திகதி :
M.W. Jagath Kumara
Secretary to the Chief Government Whip
Parliament of Sri Lanka
Sri Jayewardenepura Kotte.

27.02.2024


பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர்
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
பெயர் :
திகதி :
W.M.P. Dihani Wamakulasooriya
Accountant
Office of the Chief Government Whip of
Parliament, Sri Jayewardenepura - Kotte

27.02.2024



2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான
காசுப் பாய்ச்சல் கூற்று

	உண்மை	
	2023 ரூபா	2022 ரூபா
தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
மொத்த வரிப் பெறுகைகள்	-	-
கட்டணங்கள், தண்டப்பணங்கள், தண்டனைகள் மற்றும் உத்தரவுப் பத்திரங்கள்	-	-
இலாபம்	-	-
வருமானம் அல்லாத பெறுகைகள்	-	-
ஏனைய வருமான தலைப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட வருமானம்	-	-
கிடைக்கப்பெற்ற கட்டுநதி	143,494,690	124,043,535
முற்பணங்களை அறவிடல்	-	-
வைப்புக்களின் பெறுகை	954,943	-
செயற்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (அ)	144,449,633	124,043,535
கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு		
ஆளுக்கூரிய வேதனங்கள் மற்றும் தொழிற்பாட்டுக் கொடுப்பனவுகள்	139,204,652	121,224,749
மானியங்களும் மாற்றுக் கொடுப்பனவுகளும்	423,543	411,874
ஏனைய செலவினத் தலைப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம்	-	-
திறைசேரிக்குத் தீர்க்கப்பட்ட பணிமுற்பணம்	35,675	18,287
முற்பணக் கொடுப்பனவு	1,837,650	1,615,615
வைப்புக் கொடுப்பனவு	954,943	-
தொழிற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காசு (ஆ)	142,456,463	123,270,525
தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (இ)=(அ)-(ஆ)	1,993,170	773,010
முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
வட்டி	-	-
பங்கு இலாபம்	-	-
உரிமை இழந்த ஏற்பாடுகள் மற்றும் பொள்தீக் சொத்துக்களின் விற்பனை	-	-
உப கடன்கள் மீதான அறவிடுகள்	-	-
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (ஈ)	-	-
கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு:		
முலதன செலவினம்	1,993,170	773,010
முதலீட்டுச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் காசு (உ)	1,993,170	773,010
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (ஊ)=(ஈ)-(உ)	(1,993,170)	(773,010)
தொழிற்பாடுகள் மற்றும் முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (எ)=(இ)+(ஊ)	-	-
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
உள்ளூர்க் கடன்கள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள்	-	-
பெற்ற நன்கொடைகள்	-	-
நிதி நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (ஏ)	-	-
கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு:		
உள்ளூர்க் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்	-	-
வெளிநாட்டுக் கடன்கள் மீளக் கொடுப்பனவுகள்	-	-
நிதிச் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காசு (ஐ)	-	-
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (ஐ)=(ஏ)-(ஐ)	-	-
காசில் ஏற்பட்ட தேறிய அசைவு (ஐ)=(எ)+(ஐ)	-	-
ஜனவரி 01 ஆம் திகதியிலுள்ளவாறான ஆரம்ப காசு மீதி	-	-
திசெம்பர் 31ஆம் திகதியிலுள்ளவாறான இறுதிக் காசு மீதி	-	-





ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

පී.අයි.සී./ඒ/සී.සී.ඩබ් /01/23/107

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2024 මැයි 10 දින



ලේකම් (ප්‍රධාන ගණන් දීමේ නිලධාරී),
පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලය.

ශීර්ෂය 018 - පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලයේ 2023 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති සම්පිණ්ඩන වාර්තාව.

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 මතය

ශීර්ෂය 018 - පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලයේ 2023 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය, එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය කාර්යසාධන ප්‍රකාශනය හා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ ප්‍රමාණාත්මක ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලට අදාළ ශාරීරික ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන්වලින් සමන්විත 2023 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන, 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ විධිවිධාන සමඟ සංයෝජිතව කියවිය යුතු ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාවේ ඇතුළත් විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලය වෙත ඉදිරිපත් කරනු ලබන මෙම මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම වාර්තාවේ සඳහන් වේ. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(2) වගන්තිය ප්‍රකාරව ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී වෙත වාර්ෂික විස්තරාත්මක කළමනාකරණ විගණන වාර්තාව යථා කාලයේදී ඉදිරිපත් කරනු ලැබේ.

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 10 වගන්තිය ප්‍රකාරව ඉදිරිපත් කළ යුතු විගණකාධිපති වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලැබේ.



පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලයේ මූල්‍ය ප්‍රකාශනවලින් 2023 දෙසැම්බර් 31 දිනට පාර්ලිමේන්තුවේ ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලයේ මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මූල්‍ය කාර්යසාධනය හා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය පොදුවේ පිළිගත් ගිණුම්කරණ මූලධර්මවලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.

1.2 මතය සඳහා පදනම

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබා ගෙන ඇති විගණන යාන්ත්‍රණ ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරීගේ වගකීම

පොදුවේ පිළිගත් ගිණුම්කරණ මූලධර්මවලට අනුකූලව හා 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 38 වගන්තියේ සඳහන් විධිවිධානවලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කෙරෙන පරිදි මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීම හා වංචා සහ වැරදි හේතුවෙන් ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකි වනු පිණිස අවශ්‍යවන අභ්‍යන්තර පාලනය තීරණය කිරීම ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරීගේ වගකීම වේ.

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16(1) වගන්තිය ප්‍රකාරව ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලය විසින් වාර්ෂික හා කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වා ගෙන යා යුතුය.

ජාතික විගණන පනතේ 38(1)(ඇ) උප වගන්තිය ප්‍රකාරව ආණ්ඩු පක්ෂ ප්‍රධාන සංවිධායක කාර්යාලයේ මූල්‍ය පාලනය සඳහා සඵලදායී අභ්‍යන්තර පාලන පද්ධතියක් සකස් කර පවත්වා ගෙන යනු ලබන බවට ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී සහතික විය යුතු අතර එම පද්ධතියේ සඵලදායීත්වය පිළිබඳව කලින් කල සමාලෝචනයක් සිදු කර ඒ අනුව පද්ධතිය ඵලදායී ලෙස කරගෙන යාමට අවශ්‍ය වෙනස්කම් සිදු කරනු ලැබිය යුතුය.



1.4 මූල්‍ය ප්‍රකාශන විගණනය පිළිබඳ විගණකගේ වගකීම

සමස්ථයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා හා වැරදි හේතුවෙන් ඇතිවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණන වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී එය සෑම විටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන් අනාවරණය කර ගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇති විය හැකි අතර, එහි ප්‍රමාණාත්මකභාවය මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම කර ගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මත රඳා පවතී.

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනයේ කොටසක් ලෙස මා විසින් විගණනයේදී වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසුබවින් යුතුව ක්‍රියා කරන ලදී. මා විසින් තවදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණන මතයට පදනමක් සපයා ගැනීමේදී වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන් ඇතිවීමේ අවදානම හඳුනාගැනීම හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කර ක්‍රියාත්මක කරන ලදී. වරදවා දැක්වීම් හේතුවෙන් සිදුවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදුවන්නා වූ බලපෑම ප්‍රබල වන්නේ ඒවා දුස්සන්ධානයෙන්, ව්‍යාජ ලේඛන සැකසීමෙන්, වේතනාන්විත මහඟුරීමෙන්, වරදවා දැක්වීමෙන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මඟ හැරීමෙන් වැනි හේතු නිසා වන බැවිනි.
- අභ්‍යන්තර පාලනයේ සඵලදායීත්වය පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් නොවුවද, අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කිරීම පිණිස අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවබෝධයක් ලබා ගන්නා ලදී.
- හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය සහ අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණ අයුරින් මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත් බව ඇගයීම.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම අගයන ලදී.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැරදි විගණන යොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී දැනුවත් කරමි.



1.5 වෙනත් තෛතික අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6 (1) (ඇ) වගන්තිය ප්‍රකාරව පහත සඳහන් කරුණු මා ප්‍රකාශ කරමි.

- (අ) මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වන බවට,
- (ආ) ඉකුත් වර්ෂයට අදාළ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මා විසින් කර තිබුණු නිර්දේශ ක්‍රියාත්මක කර තිබුණි.

2. මූල්‍ය සමාලෝචනය

2.1 වියදම් කළමනාකරණය

2.1.1 ප්‍රතිපාදන උපයෝජනය

පහත සඳහන් නිරීක්ෂණයන් කෙරේ.

- (අ) මුදල් රෙගුලාසි 50 ප්‍රකාරව හැකිතාක් දුරට සම්පූර්ණයෙන් නිවැරදිව, සකසුරුවමකම හා කාර්යක්ෂමතාව ගැන නිසි සැලකිල්ලෙන් යුක්තව ඇස්තමේන්තු සම්පාදනය කර තිබෙන බවට ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරියා විශේෂයෙන් වගබලා ගත යුතු වුවත් , සමාලෝචිත වර්ෂයේ ඇස්තමේන්තුගත පුනරාවර්තන වැය විෂයයන් 02 ක පිළිවෙලින් රු.275,967 ක් හා රු.1,542,614 ක් ලෙස සියයට 69 ක සහ සියයට 77 ක ඉතිරිකිරීම් විය.
- (ආ) මූලික ඇස්තමේන්තු සකස් කිරීමේදී අධි ප්‍රතිපාදන සලසා ගැනීම නිසා පුනරාවර්තන වැය විෂයයන් 04 ක එකතුව රු. 43,000,000 ක ඇස්තමේන්තුගත ප්‍රතිපාදනයෙන් එකතුව රු.2,700,000 ක ප්‍රතිපාදන මු.රෙ 66 මගින් වෙනත් වැය විෂයයන්ට මාරු කර තිබියදී , වර්ෂය අවසානයට තවදුරටත් එම වැය විෂයයන්ගේ ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් සියයට 18 සිට සියයට 62 දක්වා පරාසයක ඉතිරිවීම් පැවතුණි.
- (ඇ) යන්ත්‍ර හා යන්ත්‍රෝපකරණ නඩත්තු වියදම් සඳහා ඇස්තමේන්තුගත ප්‍රතිපාදනය සමාලෝචිත වර්ෂයේදී පෙර වර්ෂයට සාපේක්ෂව සියයට 233 කින් වැඩි කරගෙන තිබුණද, ඇස්තමේන්තුගත ප්‍රතිපාදනයෙන් රු.845,336 ක් හෙවත් සියයට 85 ක් ඉතිරිවී තිබුණි.





2.2. නීති, රීති හා රෙගුලාසිවලට අනුකූල නොවීම

නියැදි විගණන පරීක්ෂණවලදී නිරීක්ෂණය වූ නීති, රීති හා රෙගුලාසිවල විධිවිධානවලට අනුකූල නොවූ අවස්ථා පහත විග්‍රහ කර දැක්වේ.

නීති, රීති හා රෙගුලාසිවලට යොමුව	වටිනාකම	අනුකූල නොවීම
---------------------------------	---------	--------------

රු.

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී
 ජනරජයේ මුදල් රෙගුලාසි සංග්‍රහය

i. මුදල් රෙගුලාසි 225(1)	341,541	සියලු වවුචර් නිවැරදි ලෙස පිළියෙල කර ගෙවීම් සඳහා ඉදිරිපත් කළ යුතු වුවත්, අවස්ථා 03 කදී ඉලක්කමෙන් ලියන ලද මුදල සහ අකුරෙන් ලියන ලද මුදල අතර වෙනසක් විය.
ii මුදල් රෙගුලාසි 231	200,712	වෙනත් ලේඛනයක් නොබලා හරි වැරදි බැලීමට හැකිවනු පිණිස සෑම තොරතුරක්ම අදාල වවුචරවල අඩංගු විය යුතු වුවත්, තාවකාලික රියදුරන් දෙදෙනෙකු වෙත ගෙවා තිබූ මාස 03 ක වැටුප සඳහා පැමිණීම තහවුරු කරන ලියවිලි අමුණා නොතිබුණි.
iii මුදල් රෙගුලාසි 232 (2)	852,506	වවුචරයට හෝ සාරාංශයට හෝ අඩංගු මුදල ඉලක්කමෙන් මෙන්ම අකුරෙන් ද සටහන් කළ යුතු වුවත්, වවුචර්පත් 09 ක ගෙවූ මුදල අකුරෙන් සටහන් කර නොතිබුණි.



3. මෙහෙයුම් සමාලෝචනය

3.1 කාර්යසාධනය

3.1.1 ක්‍රියාකාරී සැලැස්ම

පහත සඳහන් නිරීක්ෂණයන් කෙරේ .

(අ) 2020 අගෝස්තු 28 දිනැති අංක 02/2020 දරන රාජ්‍ය මුදල් අමාත්‍යාංශ වකුලේඛයේ 03 වන ඡේදයේ සඳහන් විධිවිධාන ප්‍රකාරව වාර්ෂික ක්‍රියාකාරී සැලැස්මේ අන්තර්ගත කළ යුතු වාර්ෂික ප්‍රසම්පාදන සැලැස්ම මාර්ගෝපදේශ අංක 13 හි දැක්වෙන ආකෘති ප්‍රකාරව ඉදිරිපත් කර නොතිබුණි.

(ආ) ඉහත වකුලේඛයේ ක්‍රියාකාරී සැලැස්ම සකස් කිරීම පිළිබඳ මාර්ගෝපදේශය 12 අනුව අදාළ වර්ෂය සඳහා අනුමත අයවැය පදනම් කරගත් ප්‍රමුඛතාව අනුව සකස් කළ ක්‍රියාකාරී සැලැස්ම, ක්‍රියාත්මක කාල රාමුව හා එම ක්‍රියාකාරකම්වල අපේක්ෂිත නිමැවුම් එක් එක් මාසයට අදාළව ඉදිරිපත් කළ යුතු වුවත්, ආයතනය විසින් කාර්තුමය පදනමට එය සකස් කර තිබුණි.

04. මානව සම්පත් කළමනාකරණය

4.1 අනුයුක්ත කාර්ය මණ්ඩලය, තරාස කාර්ය මණ්ඩලය

කාර්යාලයේ අනුමත සේවක සංඛ්‍යාව 45 ක් වූ අතර තරාස සේවක සංඛ්‍යාව 42 ක් වූයෙන් පුරප්පාඩු සේවක සංඛ්‍යාව 03 ක් විය. ඒ තුළ ජ්‍යෙෂ්ඨ මට්ටමේ නිලධාරීන් දෙදෙනෙක් විය.

H. S. P.

එච්.එස්.එස්.පෙරේරා

ජ්‍යෙෂ්ඨ සහකාර විගණකාධිපති

විගණකාධිපති වෙනුවට

එච්.එස්.එස්. පෙරේරා
Chartered Accountant

එච්.එස්.එස්. පෙරේරා
ජ්‍යෙෂ්ඨ සහකාර විගණකාධිපති
ජාතික විගණන කාර්යාලය
බත්තරමුල්ල

